



# Relief Foundation

## ANNUAL REPORT 2020-21

### Chairpersons note:

Greetings to all friends, well wishers, donors and goodwill group of Relief Foundation.

What an unprecedented year it was! Many learnings and insights we as a whole group were able to gain a lot of experience and implement pathbreaking measures to behold the interests of the children in their families, whose communities we serve in the villages.

We had to have several discussions with families on precautions to operate the centres with their cooperation, keeping in mind the social development needs of the child.

This year was another turn around year for a new education paradigm organization that we seeded – CASCADE Family Learning Services became a services unit with its own governing board. RF continues to mentor the team and collaborate with the families for rural visits etc, since the Adolescent Program for the students is being planned in our two village centres.

Support from friends and family members of CASCADE continued with more benevolence



this year that enabled us to construct one more floor to our centre, for starting a vocational program for women and youth, besides initiating the adolescent program for the CASCADE students there.

As we continue with our work, we want to thank each one of you for keeping us in your thoughts and prayers, for we believe, that is keeping us alive to the needs around and addressing it for the benefit of children.

We hope you enjoy this edition of our Annual report.

- **Vidya Shankar**

## CMRRC- ஜமுனாமரத்தூர்


### குழந்தைகள் பற்றிய விவரங்கள்

கடந்த 28 மார்ச் 2020 வரை வகுப்புகள் வழக்கம் போல் செயல்பட்டு கொண்டிருந்தது. அதன் பிறகு கோவிட் 19 ன் காரணமாக ஊரடங்கு தொடங்கியப்பின் குழந்தைகள் CASCADE வருவது நிறுத்தப்பட்டது. ஆகஸ்ட் மாதம் வரை குழந்தைகளுக்கு வகுப்புகள் எதுவும் நடைபெறவில்லை. நமது தலைமை ஆசிரியரான மணியின் திருமணத்திற்கு பின் குழந்தைகளை தனித்தனியாக வள மையத்திற்கு வர வைத்தல் பற்றி பெற்றோர்களிடம் பேசப்பட்டது. சில பெற்றோர்கள் மட்டுமே ஒப்புக்கொண்டனர். செப்டம்பர் மாதம் 4ம் தேதியிலிருந்து ஒரு மணி நேரத்திற்கு ஓர் குழந்தை/ அக்குடும்பத்தில் உள்ள இரண்டு குழந்தைகள் வீதம் வந்து வேலை பார்த்தார்கள். அந்த நேரங்களில் சில குழந்தைகள் மட்டும் ஆர்வத்துடன் வேலையில் ஈடுபட்டனர். சில குழந்தைகள் தனிமையை உணர்ந்தனர். காரணம் கிட்டத்தட்ட ஐந்து மாதங்கள் வீட்டில் அனைவரோடும் சேர்ந்து இழந்ததனால். மீண்டும் பெற்றோர்களிடம் குழந்தைகள் சேர்ந்து வேலை பார்ப்பதை பற்றி பேசப்பட்டது. பெற்றோர்கள் ஒப்புக் கொண்டதன் மூலம் தற்போது வரை குழந்தைகள் ஒன்றாக இணைந்து வேலை செய்கிறார்கள்.

மொத்த குழந்தைகளின் வருகை 13 ஆகும். இதில் தினசரி குழந்தைகள் 9 (2 குழந்தைகள் புது வரவு). இந்த வருடத்தின் ஆரம்பத்தில் 2 புது குழந்தைகள் வருகை தந்துள்ளனர். இரண்டு குழந்தைகளும் காசா வகுப்பறை குழந்தைகள் ஆகும். 4 குழந்தைகள் வேறு பள்ளிக்கு சென்றவர்கள் (நமது வள மையத்தில் ஏற்கனவே இருந்த குழந்தைகள்).

குழந்தைகளின் செயல்பாடுகள் ஐந்து மாத

இடைவெளிக்குப் பின் கேஸ்கேடுக்கு வருகை தரும்போது வேலைப்பாடுகளின் மீது ஆர்வமின்றி தனிமையில் இருப்பதாக உணர்ந்தவர்கள். 5 மாத இடைவெளைக்குப்பின் குழந்தைகள் வந்ததால் சில வேலைப்பாடுகளை



தொடர்ச்சியாக தர முடியவில்லை. ஏனெனில் குழந்தைகளின் வயது மற்றும் செயல்பாடுகள் மாறுபட்டு இருந்ததால் கவனித்த குறிப்புகளின் அடிப்படையில் வேலைப்பாடுகள் காண்பிக்கப்படுகிறது.

நாட்கள் செல்லச்செல்ல வேலைப்பாட்டில் தங்களை ஈடுபடுத்திக் கொண்டனர். தற்போது சில குழந்தைகள் முதலாம் வகுப்பிற்கு செல்வதற்கு தயாராகி வருகின்றனர். படித்தல் மற்றும் எழுதுதலில் கூடுதல் கவனம் செலுத்தி வருகின்றனர். பொதுவாக குழந்தைகளின் செயல்பாடுகள் பெரும்பாலும் வேறுப்பாட்டு செயல்பாடுகளாக (Exploration) உள்ளன. சில குழந்தைகள் தனியாக வந்து வேலை பார்ப்பதையும் தைரியமாக பேசுவதையும் உறுதிப்படுத்திக் கொண்டனர்.

## குழந்தைகளை வள மையத்திற்கு அழைத்தல்:-

சுற்றுவட்டாரத்தில் உள்ள பெற்றோர்களுக்கு நம் வள மையத்தின் சிறப்பியல்புகளை தெரியப்படுத்தும் நோக்கில் நமது தலைமை ஆசிரியரான மணியின் கல்யாண வரவேற்பு நிகழ்ச்சி நம் வள மையத்தில் நடத்தப்பட்டது. அந்த நிகழ்ச்சியில் 52 குழந்தைகள் கலந்து கொண்டனர். கலந்து கொண்ட குழந்தைகள் அனைவரும் 12 வயதிற்குட்பட்டவர்கள். அவர்களுடன் சில பெற்றோர்களும் கலந்து கொண்டனர். மேலும் இந்தியன் வங்கி மேலாளர், தோட்டக்கலை அலுவலர், டாட்டா கம்பெனி ஒருங்கிணைப்பாளர், விஸ்வநாதன் அவர்கள் மற்றும் மணியின் நண்பர்கள் என மொத்தம் 64 நபர்கள் கலந்து கொண்டனர். வரவேற்பு நிகழ்ச்சியில் அனைவருக்கும் சைவ உணவு பரிமாறப்பட்டது. மேலும் தோட்டக்கலை அலுவலர், இந்தியன் வங்கி மேலாளர், டாட்டா கம்பெனி ஒருங்கிணைப்பாளர், மதுமிதா என்ற கல்லூரி மாணவி மற்றும் ஆரம்ப சுகாதார நிலைய செவிலியர் போன்றோர் நம் வள மையத்திற்கு வருகை தந்தனர். அவர்களுக்கு மாண்டிசோரி கல்வியின் முக்கியத்துவம் பற்றி எடுத்துரைக்கப்பட்டது. அவர்களுடைய கருத்துக்களை பதிவேட்டில் பதிவு செய்துள்ளனர்.

## பெற்றோர்கள் கூட்டங்கள் :-

ஒவ்வொரு மாதமும் பெற்றோர்கள் கலந்துரையாடல் கூட்டம் ஜூன் மூலம் வித்யா அம்மையாரால் நடத்தப்பட்டது. அக்கூட்டமானது பல்வேறு தலைப்புகளை அடிப்படையாகக் கொண்டு விவாதிக்கப்பட்டது. ஹரி அவர்கள் ஜமுனாமரத்தூர் வருகையின்போது நேரடி கூட்டமும் நடத்தப்பட்டது. ஒவ்வொரு கூட்டத்திற்கும் அனைத்து பெற்றோர்களையும் வரவழைக்கும்

முயற்சிகள் மேற்கொள்ளப்படும். ஆனால் குறிப்பிட்ட பெற்றோர்கள் மட்டுமே கலந்து கொள்வார்கள்.

கலந்துரையாடல் தலைப்புகள்:

- 1.பெற்றோர்கள் தங்களின் குழந்தைகளை வீட்டு வேலைகளில் எவ்வாறு ஈடுபடுத்தி கொள்ள வேண்டும்.
- 2.சமையல் வேளைகளில் குழந்தைகளை எவ்வாறு ஈடுபடுத்துவது,
- 3.கட்டுரை வாசிப்பு மற்றும் அதை பற்றி கலந்துரையாடல்,
- 4.பெற்றோர்கள் குழந்தைகளிடம் எல்லை மீறல்கள்,
- 5.மாண்டிசோரி கல்வி சார்ந்த கேள்வி பதில்கள்.

## குழந்தைகளின் வீடுகளுக்கு செல்லுதல்:-

ஊரடங்கு காலங்களில் பெற்றோர்களின் வீடுகளுக்குச் சென்று குழந்தைகளின் செயல்பாடுகள் பற்றி கலந்துரையாடப்பட்டது. பல நேரங்களில் அலைபேசி வாயிலாகவும் பெற்றோர்கள் சந்தேகங்களை கேட்டறிந்தனர். தற்போது குழந்தைகள் வருகை தருவதற்கு இது மிகவும் உதவியாக அமைந்தது.

## பெற்றோர்களின் கருத்துகள்:-

தினசரி வருகை குழந்தைகளின் பெற்றோர்கள் மிகுந்த மகிழ்ச்சியாக உள்ளனர். ஏனெனில் பள்ளிகள் மூடப்பட்ட நிலையில் தங்களுடைய குழந்தைகளுக்கு தொடர்ச்சியாக கற்கும் சூழல் உருவாகியுள்ளது என்று.

## வள மையத்தின் இதர செயல்பாடுகள்:-

குழந்தைகள் மையத்திற்கு வராத நேரத்தில் நமது துணை பணியாலர் ஏழுமலைக்கு பயிற்சி வகுப்பில் கூடுதல் கவனம் செலுத்தப்பட்டது. அதே



நேரத்தில் நம் வள மையத்தில் ஏற்கனவே கட்டப்பட்டு இருந்த மாட்டுகொட்டகை வீடாக கட்டும் பணி தொடங்கியது. கிட்டத்தட்ட ஒரு மாத காலத்திற்கு பிறகு வீட்டு வேலைகள் முடிந்து 16 செப்டம்பர் 2020 அன்று பால் காய்ச்சி மணி மற்றும் அவரின் மனைவி கோமதி குடியேறினார்கள். பிறகு தொற்று பாதிப்பு ஜமுனாமரத்தூரில் தென்படவே உபகரணங்களை வீட்டிற்கு எடுத்துச் சென்று வீட்டிலேயே பயிற்சி வகுப்புகள் ஏழுமலைக்கு தொடர்ந்து கொடுக்கப்பட்டது. பயிற்சி வகுப்புகளில் அவரின் ஆர்வம் இன்மையால் சிறிது காலம் நிறுத்தப்பட்டது. அதன் பிறகு 2 மாதங்கள் கழித்து மீண்டும் பயிற்சி வகுப்புகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

நம் வள மையத்தில் சுதந்திர தினம் மற்றும் குடியரசு தினத்திற்கு தேசிய கொடி ஏற்றப்பட்டது. சுதந்திர தின விழாவில் கோவிட்-19ன் காரணமாக குழந்தைகள் எவரும் பங்கு கொள்ளவில்லை. குடியரசு தின விழாவில் சில குழந்தைகள் மற்றும் சில பெற்றோர்கள் கலந்து கொண்டனர். கொடி ஏற்றிய பின் இனிப்புகள் வழங்கப்பட்டது. பிறகு குடியரசு தினத்தை குழந்தைகளிடம் எளிமையான முறையில் மணி பேசினார். அது சிறப்பான நிகழ்வாக அமைந்தது.



### தோட்டம்:-

நம்முடைய வள மையத்தின் வளாகத்தில் காய்கறி தோட்டம் அமைத்தோம். சென்ற வருடக் கடைசியில் பெய்த தொடர் மழையால் அனைத்து பயிர்களும் சேதமடைந்தது சோகமான நிகழ்வாகும். அதேபோல் பழத்தோட்டத்தில் ஊடு பயிர்களாக கொள்ளு, பேய் எள், வேர்க்கடலை மற்றும் நரிப்பயிறு போன்றவைகளும் விதைக்கப்பட்டது.

இயற்கை சீற்றங்களால் கொள்ளு மிகவும் பாதிக்கப்பட்டது. கூடுமானவரை நாங்கள் அதில் கடினமாக உழைத்தோம். மேலும் பழ செடிகளுக்கு மண்புழு உரம் இடப்பட்டு தொடர்ந்து பூச்சிகள், நோய் தாக்கம் இல்லாமல் இருப்பதை ஒவ்வொரு



நாளும் கண்காணித்து வருகிறோம்.  
நடப்பு ஆண்டாவது கோவிட் -19 தாக்கம்  
இல்லாமல் இயல்பான நிலை உருவாக  
வேண்டும் என நம்புகிறோம்.

Visitors opinions:

1.P. ராஜன் கனியம்படி,  
Cascade கல்வி முறை மிகவும் நன்றாக  
இருக்கிறது. இது எனக்கு ஒரு புதிய  
அனுபவம் மற்றும் பின்தங்கிய மக்களுக்கு  
தங்கள் எடுத்த முயற்சிக்காக என்னுடைய  
வாழ்த்துக்கள்.

2.நாராயணரெட்டி இந்தியன் வங்கி  
மேலாளர் JMR  
Cascade education is very innovative.  
It is a very good initiative that will  
benefit children.

3.அசோக் தோட்டக்கலை அத்திப்பட்டு,  
குழந்தைகளுக்கு பயன்படுத்தப்படும்  
பொருட்களும் கருவிகளும்  
அறிவுபூர்வமாகவும் ஆக்கபூர்வமாகவும்  
உள்ளது. குழந்தைகளின் அறிவுத்திறன்  
இந்த கல்வி முறையில் நன்றாக வளரும்.

4.மதுமிதா திருவண்ணாமலை,  
It was actually a splendid experience  
where students get to learn basic  
education through basic life coping  
skills and most especially the  
equipments and teachings are way  
different to regular school. To me this

Montessori education was  
comparitively the best than others.  
Hope this becomes more popular and  
people here make use of it.

5.பிரவீன் குமார் ஜம்புடி,  
குழந்தைகள் அவர்களுடைய கற்றல்  
பணியை அவர்களே செய்கின்றனர்.  
அனைத்து குழந்தைகளும் அமைதியான  
முறையில் வகுப்பறையில் உள்ளார்கள்.  
ஆசிரியர்கள் குழந்தைகளோடு,  
குழந்தைகளாக மகிழ்வுடன்  
பணியாற்றுகின்றனர்.

## CMRRC - நரசிங்கபுரம் (கும்முடிப்பூண்டி)

மாண்டிச்சோரி கல்வி முறையைப்  
பின்பற்றி கடந்த 2018 ஜூன் 10  
தேதியன்று துவங்கப்பட்ட நம் வளமையம்  
சிறந்த முறையில் செயலாற்றி  
வருகின்றது. பள்ளிசாரா இக்கல்வி  
முறையைப் பற்றி ஏற்கனவே அறிந்திராத  
எமது கிராம மக்கள் இடையே பல்வேறு  
கலந்துரையாடல்கள் மற்றும்  
மாண்டிச்சோரி கல்வி முறை சார்ந்த  
பல்வேறு விளம்பர பதாகைகள் மூலம்  
மக்கள் மத்தியில் இக்கல்வி முறை குறித்த  
பல வியக்கத்தக்க உண்மைகளையும்  
தகவல்களையும் எடுத்துரைக்கப்பட்டதின்  
பயனாக ஆறு குழந்தைகளின்  
சேர்க்கைகளை உறுதி செய்யப்பட்டது.  
தற்போது மூன்றாம் ஆண்டு (2020-21)  
பல்வேறு இடையூறுகள் மற்றும் நோய்  
தொற்றுகளின் இடையே 15 என்ற  
கனிசமான குழந்தைகளின்  
எண்ணிக்கையோடு நிறைவு பெற்றுள்ளது.

இவர்களின் செயல்பாடுகள் அனைத்தும்  
அவரவர் வயது, ஆர்வம் மற்றும்  
வேகத்திற்கு ஏற்ப திட்டமிடப்பட்டு, அதன்  
அடிப்படையிலான வழங்கல் முறைகளும்  
பயிற்சிகளும் வழங்கப்பட்டன. அவற்றை  
அடிப்படையாகக் கொண்டு குழந்தைகள்

அவரவர் செயல்பாடுகளில் ஜொலிக்கத் துவங்கினர்.

குழந்தைகளின் சேர்க்கையும் செயல்பாடுகளும்:

கடந்த கல்வி ஆண்டான 2020-21 ல் பல்வேறு நோய்த்தொற்று மற்றும் அதனை சார்ந்த கட்டுப்பாடுகளின்



காரணமாக நம் வள மையமானது எந்த ஒரு புதிய சேர்க்கையும் இன்றி 06 குழந்தைகளோடு ஆகஸ்ட் 12 ஆம் தேதி துவங்கப்பட்டது. ஆயினும், விஜயதசமியை முன்னிட்டு சேர்க்கை எண்ணிக்கை மலமலவென உயர்ந்து குழந்தைகளின் எண்ணிக்கையானது 15 ஆக உயர்ந்தது.



இவர்கள் அனைவருக்கும் அவரவர் வயதிற்கு ஏற்ப நடைமுறை வாழ்க்கைக் கல்வி, புலன்சார் கல்வி, கணிதவியல், மொழித்திறன் மற்றும் மரியாதை நிமிர்த்தச் செயல்பாடுகள் என அனைத்து பகுதிகளிலும் வேலைப்பாடுகள் தனித்தனியே திட்டமிடப்பட்டு சிறந்த முறையில் செயலாற்ற ஏதுவான சூழலானது ஏற்படுத்தி தருவதோடு அவரவர் ஆர்வத்திற்கேற்ற வழங்கல் முறைகளும் அளிக்கப்பட்டன.



தற்போது தனது மூன்றாண்டை நிறைவு செய்த யூவரானி என்ற குழந்தை வரும் கல்வி ஆண்டில் முதல் வகுப்பில் சேர்ந்து மற்ற மாணவர்களோடு செயல்பட ஏதுவான பல்வேறு புறதல் சார்ந்த வழங்கல் முறைகளும் படித்தல் மற்றும் எழுதுதல் சார்ந்த பயிற்சிகளும் வழங்கப்பட்டன.

நம்மைச் சுற்றி அறிவோம்:

"Nature walk" எனப்படும் செயல்பாட்டின் மூலம் குழந்தைகள் அவர்களைச் சுற்றி உள்ள பூ வகைகள், வண்ணங்கள், பயிர் வகைகள், விலங்குகள் என பலவற்றை சார்ந்த நேரடி அனுபவக் கல்வியை பெற்று வருகின்றனர். இது கிராம மக்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றுவருகிறது.



கல்வி முறை சார் விளக்க உரைக் கூட்டங்கள்:

சென்னையில் இருந்து மாண்டிச்சோரி பயிற்சி பெற்ற மற்றும் அனுபவம் வாய்ந்த திரு. ஹரி அவர்களும் திருமதி வித்யா அம்மையார் அவர்களும் பல்வேறு தலைப்புகளோடு வந்து பெற்றோர்கள் மற்றும் இளைஞர்கள் முன்னிலையில் கலந்துரையாடல்களையும், வினா-விடை செயல்பாடுகளையும் நிகழ்த்தி வருகின்றனர். இச்செயல்பாடுகளின் மூலம் எமது கல்வி முறை குறித்த பல தகவல்களை பெறும் வாய்ப்பினை பெற்று வருகின்றனர்.



மாதாந்திர மதிப்பாய்வுறை மற்றும் வட்ட அமர்வு கற்றல்:

ஒவ்வொரு மாதமும் கடைசி சனிக்கிழமைகளில் மேற்கூறிய மதிப்பாய்வுறை(review) மற்றும் வட்ட அமர்வு கற்றல்(Study circle) ஆகிய செயல்பாடுகள் ஜம் வாயிலாக நடைபெற்று வருகின்றன. இதில் கடந்த சில மாதங்களாக வள மையப் பெற்றோர்களும் பங்கு வகித்து மாண்டிச்சோரி அம்மையார் நமது புத்தகங்களில் கூறியுள்ள குழந்தைகள் சார்ந்த பல அற்புதங்களைப் பற்றி கலந்துரையாடல் மற்றும் வினா-விடை செயல்பாடுகளும் நிகழ்ந்து வருகிறது. இதனால் நமது நிறுவனத்தோடு நேரடித் தொடர்பினைப் பெறும் வாய்ப்பு பெற்றோர்களுக்கு கிடைத்து வருகிறது.

பெற்றோர்களுடனான வட்ட அமர்வு கலந்துரையாடல்:

ஒவ்வொரு மாத இரண்டாவது சனிக்கிழமைகளில் இக்கலந்துரையாடலானது நிகழ்ந்து வருகிறது. இதன் மூலம் மாண்டிச்சோரி புத்தக தலைப்புகளில் ஆர்வமிக்க அல்லது புரியாத கருத்துக்களையும் படித்து பெற்றோர்களோடு பகிர்ந்து கொள்ளும்

ஓர் அருமையான வாய்ப்பானது கிடைத்து வருகிறது.



Samsung Triple Camera  
Shot with my Galaxy A30s

மையம் சார்ந்த வெளிவிளம்பர நிகழ்வுகள் :



REDMI NOTE 5 PRO  
MI DUAL CAMERA

பொதுவாக இந்நிகழ்வுகளானது நூறு நாள் பணியாளர்கள், விளையாட்டு மைதானங்கள் மற்றும் கோவில்கள் என பல பொது இடங்களில் நடத்தப்பட்டு வருகிறது. தற்போது இந்நிகழ்வுகளில் ஒவ்வொரு மாத கடைசி வாரங்களில் திரு ஹரி அவர்களும் இணைந்து வருகிறார்.

மைய விரிவாக்கம் மற்றும் கட்டிட மறு கட்டமைப்பு செயல்பாடுகள்:



ஏற்கனவே கட்டப்பட்டிருந்த நம் வள மையமானது தரைதளம் மற்றும் சிமெண்ட் ஓடு போட்ட கூரையுடன் இருந்து வந்தது. இதனை விரிவு செய்யும் பொருட்டு திருமதி. வித்யா அம்மையார் அவர்கள் தரை தளத்தை உயர்த்துவதோடு முதல் மற்றும் இரண்டாவது மாடிகளை கட்ட திட்டமிட்டு, கடந்த ஆகஸ்டு மாதம் முதல் கட்டப்பட்டு, தற்போது நிறைவு பெறும் நிலையில் உள்ளது. எனவே கடந்த அக்டோபர் மாதம் முதல் நமது மையமானது அதே கிராமத்தில் அமைந்துள்ள ஓர் வாடகை வீட்டில் நடத்தப்பெற்று வந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

சென்னை தொடக்க கல்வி மாணவர்கள் வருகை:

நமது மையம் சார்ந்த விவசாய வேலைகளில் பங்களித்து ஏர் உழுதல், விதைவிதைத்தல், களையெடுத்தல் மற்றும் அறுவடை செய்தல் என்பது பற்றிய ஆரம்ப நிலை பயிற்சியையும் கால்நடை பராமரிப்பு பயிற்சியையும் பெரும் வகையில் வருகை புரிந்து வருகின்றனர்.



சென்ட் பரப்பளவு கொண்ட நிலம் ஒன்று குத்தகைக்கு எடுக்கப்பட்டு அதில் பயிரிடுதல் பணி நடைபெற்று வருகின்றன. இந்நிலத்தில் இதுவரை நம் நிறுவனம் சார்பில் நெல், வேர்க்கடலை, பயறு வகைகள் மற்றும் காய்கறிகள் பயிரிடப்பட்டு வருகின்றன.

இவர்கள் 4-5 பேர் கொண்ட குழுக்களாக மாறி மாறி வந்த வண்ணம் உள்ளனர். அச்சமயங்களில் இவர்கள் மிகுந்த ஆர்வத்துடன் விவசாய வேலைகளில் ஈடுபடுகின்றனர். மேலும் இவர்களுக்கு இது ஓர் அற்புதமான அனுபவமாக விளங்குகிறது.

### பயிரிடுதல்:

1. கடந்த ஆண்டு நடைபெற்று வந்த நம் மையக் கட்டிட வேலைகள் அனைத்தும் முடிந்த பிறகு ஏனைய நிலத்தைச் (சுமார் 18 சென்ட்டில்) சுற்றி நடப்பட்ட 25 தென்னங்கன்றுகளும் நன்றாக வளர ஆரம்பித்துள்ளன. தற்போது கட்டிட வேலைகள் நடைபெற்று வருவதால் பயிர் ஏதும் பயிரிடப்படவில்லை.

2. மாறாக கடந்த ஜூன் மாதம் முதல் 80



## CMRRC Baripada (Odisha)

As per the advice of Ms. Vidya Shankar, our chairperson of Relief Foundation, we started looking for a premises in Baripada from Dec 2020



We found one in January and started the centre, after we got all the necessary materials.

Ms. Vidya Shankar selected our place for starting a centre as Bijayalaxmi Jena had been trained in Montessori primary by Indian Montessori Training Courses, Chennai - in 2014.

It was the first of its kind in the District and the owner of the premises, Mr. Yudhisthir Mohanta was happy to see that it was a new concept in education.

Mr. G. Paranthaman from our Gummidipoondi centre, arrived at Baripada to help us arrange the environment and the local purchase of necessary items. Furniture and shelves were also ready and on 17th January 2021 we inaugurated our centre.

Two retired lecturers Shri. Parida and Shri. Barik of MPC college were the

guests of honour. At the inauguration about 35 local families attended the program.

At present, 3 children are coming regularly to our centre. Due to Covid -19 the parents are not sending their children and are waiting for the spread to reduce. However, study circles online were held online with the help of Mr. Harikumar and Ms. Vidya Shankar, to enlighten parents on Montessori practices at home as well as guidance for parents on children's behaviour, besides, the dangers of exposing children to TV and Screen.



Children simply enjoy coming to our centre, and working on the materials, singing songs etc. We are expecting more children to join in the coming months.

ଅଭିଭାବକ ଅବଗତି ନିମନ୍ତେ ଜଣାଇଅଛୁ ଯେ, ଆମ ରିଲିଫ ଫାଉଣ୍ଡେସନର ସଭାପତି ଶ୍ରୀମତୀ ବିଦ୍ୟାଶଙ୍କର ଙ୍କର ଆଦେଶାନୁସାରେ ଗତ December 2020 ରେ ଆମେ ଏକ କେନ୍ଦ୍ର ପରିସର ଅନୁସନ୍ଧାନ ଆରମ୍ଭ କରିଥିଲୁ ।

Ms Vidya Shankar ଏକ କେନ୍ଦ୍ର ପରିସର ଚୟନ କରିଥିଲେ ।

ମୁ ବିଜୟଲକ୍ଷ୍ମୀ ଜେନା ୨୦୧୪ ମସିହାରେ ଅନୁଷ୍ଠିତ Indian Montessori Training Course, Montessor Primary ରେ ଉତ୍ତୀର୍ଣ୍ଣ ହୋଇଅଛି ଏବଂ ଏହି ଅନୁଧ୍ୟାନରେ Ms Vidya Shankar ଏକ ଶିକ୍ଷାକେନ୍ଦ୍ର ଆରମ୍ଭ କରିଛନ୍ତି ।

ଏହିପରି ଶିକ୍ଷାନୁଷ୍ଠାନ ପ୍ରଥମଥର ପାଇଁ ଆମ ମୟୂରଭଞ୍ଜ ଜିଲ୍ଲାରେ Mr. Yudhisthir Mohanta, Palabani, Baripada OIରେ ଅନୁଷ୍ଠିତ ହୋଇଅଛି ।

ଏହା ଏକ ନୂତନ ପ୍ରଣାଳୀରେ ପାଠ୍ୟକ୍ରମ ଅଟେ । ଆମ୍ଭମାନଙ୍କର କେନ୍ଦ୍ର ପରିସର କୁ ସଜାଇବା ଏବଂ ଆରମ୍ଭ କରିବାର ସାହାଯ୍ୟ ନିମନ୍ତେ ଆମ Gummidi Poondi କେନ୍ଦ୍ରର Mr. G. Paranthaman ଆମ ବାରିପଦାରେ ଅନୁଷ୍ଠିତ ହୋଇଥିବା ନୂତନ କେନ୍ଦ୍ରକୁ ଆସିଥିଲେ ।

ଆମ୍ଭେମାନେ ଗତ ୧୮ 10୧ 1୨୦୨୧ ଦିନ ଆମ୍ଭର ନୂତନ କେନ୍ଦ୍ର କୁ ଉଦଘାଟିତ କରିଥିଲୁ । ଏଥିରେ ଦୁଇଜଣ ଅବସର ପ୍ରାପ୍ତ M.P.C. College ର ଅଧ୍ୟାପକ Major Rabindranath Parida ଏବଂ Dr. Shantanu Ku. Barik ମୁଖ୍ୟ ଅତିଥି ଭାବେ ଯୋଗଦାନ ଦେଇଥିଲେ । ଏଥିରେ ୩୫ରୁ ଅଧିକ ଅଭିଭାବକ ମଧ୍ୟ ଯୋଗଦାନ ଦେଇଥିଲେ ।

ବର୍ତ୍ତମାନ ୩ଜଣ ଛାତ୍ର ଛାତ୍ରୀ ପ୍ରତିଦିନ ଆସୁଛନ୍ତି, ଏବଂ ବିଶ୍ୱ ମହାମାରୀ Covid-19 ପାଇଁ ଅଭିଭାବକ ମାନେ ଅପେକ୍ଷାରତରେ ଅଛନ୍ତି ।

ଆମ୍ଭେମାନେ, Mr. Harikumar ଏବଂ Ms Vidya Shankar ଙ୍କର ତତ୍ତ୍ୱାବଧାନରେ Online ମାଧ୍ୟମରେ ମଧ୍ୟ ଅଭିଭାବକ ମାନଙ୍କୁ Montessori ପାଠ୍ୟକ୍ରମ ବିଷୟରେ ଅବଗତ କରାଉଅଛୁ ।

ଆମ କେନ୍ଦ୍ରର ଛାତ୍ର ଛାତ୍ରୀ ମାନେ ଆସିବାକୁ ଆନନ୍ଦ ଅନୁଭୂତି କରୁଛନ୍ତି । ସେମାନେ ଆମ Montessori ଉପକରଣରେ ଶିକ୍ଷାର ଅବଗତି ହେଉଛନ୍ତି । ଏବଂ ଆମ ପାଠ୍ୟକ୍ରମର ଗତ ମଧ୍ୟ ଅଭ୍ୟାସ କରୁଛନ୍ତି ।

ଆମ୍ଭେମାନେ ଆଶାବାଦୀ ଅଛୁ ଯେ ଆଗାମୀ କିଛି ମାସ ମଧ୍ୟରେ ଅନେକରୁ ଅନେକ ଛାତ୍ର ଛାତ୍ରୀ ମାନଙ୍କୁ Admission ଦେବୁ ।

Translations of the Tamil parts.

## **CMRRC - Jamunamarathur**

### Children

The centre was functioning as usual until the 28th of March 2020. With the lockdown enforced as a measure against the spread of Covid - 19, children stopped coming to the centre. Until the month of August nothing could be done for the children, other than talk to the parents on a regular basis. Mani, our Casa Director there got married around the time. The parents were contacted about possibility of staggering the timings for children, family wise. Siblings could come at the same time and the timings could be spread across the week. The parents welcomed the idea and the centre began functioning in one hour slots for children to begin with. Some children were very interested to work while some others felt the loneliness after being with a lot of people at home. The parents understood the difficulty of the children and were willing to let the children in small consistent groups.

A total of 13 children came to the environment, of which 9 were regular Casa children. These 9 includes 2 new students. The remaining 4 were older students who were with us in the past years.

The children's work after a 5 month gap showed disinterest and

loneliness to begin with. The continuity of the presentations were broken and the sensitivities of the children had changed too. So observation first and then presentation was the principle followed.

As the days went by, the children were into concentrated work. Some of them who were getting ready to move into 1<sup>st</sup> standard at a new school as well, focused more on reading and writing. Majority of the work done by the children shows their tendency to explore brightly. The children also showed independence in working and communicating willingly.

### Inviting children for Lunch

With the idea of celebrating Mani's marriage and as an outreach to nearby families in the community, children around the centre were invited for a luncheon. 52 children of less than 12 years of age were graciously welcomed along with some elder members of the community as well. The elders included prominent members like the local Indian Bank Branch manager, Nurses from the Primary Health Centre, Tata's outreach coordinator, Mr. Vishwanathan from CIKS taking the total count to 64. The visitors were shown around the centre and their feedback and opinions were recorded.

## Parent Study circles

The parent study circles were held regularly every month through zoom sessions, enabling parents to attend from home. These sessions were facilitated by either Mrs. Vidya Shankar or Mr. Harikumar when he visited Jamunamarathur. Not all the parents attended these sessions, but there were some of them who were consistent. The following topics were covered during these study circles:

- How to engage children in the daily practical life activities
- How to collaborate and engage with children while cooking
- Discussing articles and essays about children and activities with them
- The emotional and physical violations unconsciously practiced by parents on children
- Question and Answers about Montessori philosophy.

## Home Visits

During the lockdown time, the guides visited the homes and talked to parents about how to engage the child in meaningful activities. The parents also used their phones to ask some questions about the activities. These regular interactions paved the way for children to come back to the centre.

The parents are quite happy that there is a place that their children

can utilise to learn, even in these testing times.

## Other Activities in the Centre

The training for Mr. Ezhumalai, continued during the time of the lockdown. With the fear of Covid gripping the guides, they retreated back to their village. Thankfully both Mani and Ezhumalai's residence were close by and they took some materials with them to continue the training in the village itself during the early lockdown time. Ezhumalai was also expecting a baby around that time and he was preoccupied with that. So the training was suspended for a couple of months and then restarted later.

The cow shed that was built previously was built into a house for Mani and his wife Mrs. Gomathi to move into post their marriage. They both moved in on 16<sup>th</sup> of September 2021.

The flag hoistings happened as usual on Independence and Republic Days. Children did not participate in the Independence Day event due to the pandemic, while some of them were able to make it on Republic Day. Mr. Mani talked to the gathering on Republic Day after distributing sweets.

## Garden

A kitchen garden was readied within the centre's campus. Tomatoes

Unseasonal rains during various times of the year damaged the crops that were planted in between the fruit trees. Gram, sesame, groundnut and foxtail millets were the crops that were tried out. The Gram crops was the most damaged due to the rains.

Vermicompost was added to the soil around the fruit trees. The trees are also constantly monitored to make sure that their good health is maintained. Hope the coming year is not affected more by Covid-19.

### Visitors Opinions:

1. P. Rajan, Kaniyambadi - The education philosophy at Cascade is very good. This is a new experience for me. My best wishes for your initiative towards the under-privileged people.
2. Narayana Reddy, Indian Bank - Jamunamarathur Manager - Cascade education is very innovative. It is a very good initiative that will benefit children.
3. Ashok, Thottakalai, Athipet - The materials and activities used for the children are scientific and interesting for children. I believe that the child's intelligence can grow very well with this education system.

4. Madhumita, Tiruvanamalai - It was actually a splendid experience where students get to learn basic education through basic life coping skills and most especially the equipments and teachings are way different to regular school. To me this Montessori education was comparatively the best than others. Hope this becomes more popular and people here make use of it.

5. Praveen Kumar, Jambudi - The children's learning is taken care by themselves. I have seen that the children are involved in their own work in the centre. The guides in the class become one with the children while they work in the class.

### **CMRRC - Narasinghapuram (Gummidippoondi)**

The centre that was begun on 10<sup>th</sup> June, 2019, based on the Montessori philosophy, has been functioning splendidly. This educational philosophy, which is unlike any other local school, has reached out to the local people through a variety of discussion and outreach programmes. As a result 6 children began studying at our centre. We ended the third year (2020-21) with 15 children, in spite of all the obstacles and hassles created by the pandemic.

The work and activities of the children were planned based on each of their age, interest and speed of learning. The children began blossoming in their work

while working in these carefully presented activities.

## Children's Work

The centre restarted last year only by 12<sup>th</sup> of August 2020 with the continuing 6 children. A lot of parents were interested in enrolling their children during the time of 'Vijayadhasami' and hence the number increased to 15.

All the children were presented with materials across all the Montessori philosophy outlined areas of Practical Life, Sensorial, Language, Mathematics and Grace and Courtesy depending upon the interests and drives of the children.

The eldest child in the class Yuvarani (name changed) is in her third year with us, working on a variety of reading and writing activities. She will be joining 1<sup>st</sup> grade in another school by the end of the year.

## Learning the Environment Around:

The children experience, connect and learn the variety of flowers, colours, crops, animals, etc. around them through the activity

of 'Nature Walk'. The villagers around the centre have been most supporting of this idea.

## Parent Study Circles:

Mrs. Vidya Shankar and Mr. Harikumar have facilitated meetings with the parents and youth of the village on a variety of topics. They have also answered the plethora of questions raised by the parents about their children. The parents have been able to understand the benefits and nuances of this education philosophy much better through these sessions.

During the last Saturday of every month, reviews and study circles were held through zoom sessions. There have been discussions and Q & A sessions around the various anecdotes and little miracles that Dr. Montessori has quoted in her literature. This has been a wonderful opportunity for the parents to be in touch with the work of RELIEF Foundation.

Mr. Paranthaman, shares his understanding of the various ideas of Dr. Montessori expressed in her books through parent circle meetings held on the second Saturday of every month. All these were held only after the centre reopened in August.

## Outreach Programmes

Usually these meetings happen with the 100-day scheme workers, playgrounds or temples. Mr. Harikumar has been facilitating these sessions on the last week of alternate months this year. We had 2 such sessions this year.

## Construction Work

From the month of August, the work on constructing the ceiling and raising 2 more storeys above the existing structure has been going on. The work is about to be finished now. The centre has been functioning out of a rented place in the same village for the past year.

## Visit from Elementary Children from City

The upper elementary children (of age 11 and above) have been visiting our centre to experience and take part in the ploughing, seeding, and weeding work on the agricultural land around the centre. The children come in groups of 4 or 5 and are very interested to be part of the farming activities. This has been a wonderful experience for the children.

## Plantation

The 25 coconut trees planted around the periphery of the centre's campus have grown up pretty well. As construction work is

ongoing, no crops were planted in the centre.

There is also a land that was leased on which agriculture is being practiced regularly. We have planted and harvested paddy, groundnuts, grams and vegetables in the past year using this land.

**RELIEF FOUNDATION**  
B6/2, 11th Cross Street, Besant Nagar, Chennai - 600090

**Statement of Affairs as on 31.03.2020**

	31.3.2020	31.3.2019
	Amt in (₹)	Amt in (₹)
<b>Liabilities</b>		
<b>Capital Fund</b>		
Balance as on 01.04.2019	25,48,870	6,08,129
Less: Excess of Expenditure over Income	(1,62,586)	19,40,741
	<b>23,86,284</b>	<b>25,48,870</b>
	<b>23,86,284</b>	<b>25,48,870</b>
<b>Assets</b>		
Fixed Asset (Refer Schedule 1)	14,69,178	13,29,388
<b>Advances and Deposits:</b>		
-Rental Advance (Refer Schedule 2)	8,20,000	8,20,000
-Other Advances	-	50,000
<b>Receivable:</b>		
-TDS receivable:	6,080	6,080
-Other receivables	30,900	30,900
<b>Cash &amp; Bank Balances:</b>		
-Cash at Bank - Indian Bank	60,126	3,12,501
-Cash on Hand	-	-
	<b>23,86,284</b>	<b>25,48,870</b>

For Relief Foundation

  
Chairperson & treasurer


For RELIEF FOUNDATION

  
Trustee

Place: Chennai  
Date:- 14/01/2021

For S MURALI & ASSOCIATES

Chartered Accountants  
Firm Reg No: 013015S

  
B. Sekar  
Partner  
Membership No: 024902




Place: Chennai  
Date:- 14/01/2021

**RELIEF FOUNDATION**  
B6/2, 11th Cross Street, Besant Nagar, Chennai - 600090


Income & Expenditure Account for the year ended 31.03.2020					
Particulars	31.3.2020	31.3.2019	Particulars	31.3.2020	31.3.2019
	Amt in (₹)	Amt in (₹)		Amt in (₹)	Amt in (₹)
To Expenditure on the objects of the Trust (Refer Sch 3)	55,18,828	40,11,549	By Donation Received	53,64,878	60,92,567
To Agricultural Expenses	53,080	38,329	By Agricultural Income	1,06,930	47,700
To Bank Charges	1,115	2,150	By Excess of Expenditure over Income	1,62,586	-
To Telephone charges	27,799	6,274			
To Donation	-	64,415			
To Web Designer	-	20,000			
To Audit fee	11,800	11,800			
To General Expenses (Refer Sch 4)	21,772	45,010			
Excess of Income over Expenditure	-	19,40,741			
<b>Total</b>	<b>56,34,394</b>	<b>61,40,267</b>	<b>Total</b>	<b>56,34,394</b>	<b>61,40,267</b>

For Relief Foundation



Chairperson & treasurer

For RELIEF FOUNDATION




Trustee

Place: Chennai  
Date:- 14/01/2021

For S MURALI & ASSOCIATES

Chartered Accountants

Firm Reg No: 0130155



B. Sekar

Partner

Membership No: 024902



Place: Chennai  
Date:- 14/01/2021

<b>RELIEF FOUNDATION</b>			
<b>B6/2, 11th Cross Street, Besant Nagar, Chennai - 600090</b>			
<b>Receipts &amp; Payment for year ended 31.03.2020</b>			
<b>Receipts</b>		<b>Payments</b>	
<b>Particulars</b>	<b>Amount</b>	<b>Particulars</b>	<b>Amount</b>
To Opening Balance - Bank	3,12,501	By Salary	24,66,901
To Opening Balance - Cash	-	By Rent	20,50,045
To Donation	53,64,878	By TDS on rent	1,89,264
To Excess Advance returned by Landlord	50,000	By Class room Materials, Books, Printing & Stationery	2,47,516
To Agriculture income	1,06,930	By Agriculture & Gardening expenses	53,080
		By Construction Expenses	1,19,905
		By Computer & Electronic	19,885
		By Repair & Maintenance	2,74,453
		By Travel & Training	1,03,814
		By Utility Expenses	1,70,881
		By Consultant fees	35,400
		By Audit fee & professional fee	16,030
		By Bank charges	1,115
		By Pooja expense	1,500
		By Website Maintenance	4,123
		By Postage, Courier, Transportation	4,815
		By Cleaning charges	6,930
		By Miscellaneous expense	8,527
		By By Closing Balance - Bank	60,126
		By By Closing Balance - Cash	-
	<b>58,34,309</b>		<b>58,34,309</b>

For Relief Foundation

*Vidya Shankar*

Chairperson & treasurer

For RELIEF FOUNDATION

*D.V. Vinod*

Trustee

Trustee

Place: Chennai  
Date:- 14/01/2021

For S MURALI & ASSOCIATES

Chartered Accountants  
Firm Reg No: 013015S

*B. Sekar*

B. Sekar

Partner

Membership No: 024902

Place: Chennai  
Date:- 14/01/2021

